

உ
சிவமயம்



சர்வேஸ்வர சாந்தம்

உடுவில், ஸ்ரீ சிவஞானப்பிள்ளையார் தேவஸ்தானம்
அமரர், பிரம்மஸ்ரீ வாஞ்சீஸ்வர. சர்வேஸ்வர சர்மா
அவர்களின்

நினைவு மலர்

15-09-2017

உ-
சீவமயம்

சர்வேஸ்வர சாந்தம்

அந்தைச் சீநார்களுக்கு உதவும்
வேத சீவாகம ஆரம்பப் பாடங்கள்

உடுவில் ஸ்ரீ சீவஞானப் பிள்ளையார் கோவில்
அமரர், பீரம்மஸ்ரீ
வாஞ்சீஸ்வர. சர்வேஸ்வரசர்மா
அவர்களின்
நினைவு வெளியீடு
15 ~ 09 ~ 2017
(தசாக தினம்)

உ

சீவமயம்

எங்கள் சாந்தஸ்வரூபமான
சர்வேஸ்வர பாதகமலத்திற்கு இந்நூல்
சமர்ப்பணம்

சாந்தஸ்வரூபமாக இப்புவுலகில் சீரோகும் சிறப்போகும் மன உறுதியோகும் மன அடக்கத்தோகும் எமது நல்வாழ்விற்காய் ஆசைகள் ஆர்ப்பரிப்புக்கள் விருப்பு வெறுப்பு அத்தனையையும் அர்ப்பணித்தீர். விண்ணுலகிற்கு சர்வ ஈஸ்வரனும் மண்ணுலகிற்கு சர்வேஸ்வரனும் எங்கள் வாழ்வுக்காய் இருக்கின் றார்கள் என்றிருந்தோம். வான் வழிந்து ஒழனாலும் அதாவது வானம் பொழிந்தாலும் கதறி அழுதாலும் களவாமுய காலன் திருப்பித்தர மறுக்கின்றான். சர்வ ஈஸ்வரனிடம் சர்வேஸ்வரன் சாகாவரம் பெற்றுவிட்டார் என சமாதானமாகி இன்று இந்த மலரை உங்கள் பாதக் கமலங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.

ஸ்ரீ சிவஞானப் பிள்ளையார் கோவில்

உடுவில்.



திருமுறைப் பாடல்கள்

திருச்சிற்றம்பலம்

தேவாரம்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
முர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையபும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றா ளகலிடத்தா ளாசா ரத்தைத்
தன்னை மறந்தாள் தன்னாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

திருவாசகம்

பால் நினைந்தாட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளிபெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய்
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே

திருவிசைப்பா

நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே
ஐயா நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே

திருப்பல்லாண்டு

மிண்டு மனத்தவர் போமின் கண்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்

கொண்டும் கொடுத்தும் குடி குடி
 ஈசற்காட் செய்மின் குழாம் புகுந்து
 அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர்
 ஆனந்த வெள்ளப்பொருள்
 பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்
 என்றே பல்லாண்டு கூறுதுமே

பெரிய புராணம்

நன்மை பெருகு அருள் நெறியே வந்தணைந்த நல்லூரில்
 மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும்பொழுது
 உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று அவர்தம்
 சென்னிமிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்

திருப்புகழ்

இருவினையின் மதி மயங்கித்	திரியாதே
எழு நரகில் உழலும் நெஞ்சுந்	றலையாதே
பரமகுரு அருள் நினைந்திட்	டுணர்வாலே
பரவுதரிசனையை எந்தற்	கருள்வாயே
தெரிதமிழை உதவு சங்கப்	புலவோனே
சிவனருளு முருக செம்பொற்	கழலோனே
கருணைநெறி புரியும் அன்பர்க்	கெளியோனே
கனகசபை மருவு கந்தப்	பெருமாளே

வாழ்த்து

ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
 கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க — செவ்வேள்
 ஏறிய மஞ்சை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
 மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்.

திருச்சிற்றம்பலம்

உ
சிவமயம்



மலர்வு

உதிர்வு

19-01-1922

06-09-2017


உடுவில், ஸ்ரீ சிவஞானப் பிள்ளையார் தேவஸ்தானம்
கௌண்டின்ய கோத்ரம், அமரர்
பிரம்மஸ்ரீ வாஞ்சீஸ்வர. சர்வேஸ்வர சர்மா

“திதி வெண்பா”


உடுவிலெனும் நற்பதியில் சிவஞான கணபதிதாள்
தடையின்றி அர்ச்சித்த சர்வேசர் - உடல்நீத்து
ஏவிளம்பி ஆவணியின் அபரபட்சப் பிரதமையில்
பூவானார் பொன்னடியில் காண்.




அமரர்கள்
பிரம்மஸ்ரீ வாஞ்சீஸ்வர.சர்வேஸ்வர சர்மா
ஸ்ரீமதி ஜானகி அம்மா சர்வேஸ்வர சர்மா



இளமைத்தோற்றம்



உடுவில் ஸ்ரீ சிவஞானப் பிள்ளையார்
தேவஸ்தான மூலவருடன்



அனந்த சயனப் பெருமானுடன்



காரைநகர், பண்டிதர் சிவஸ்ரீ கா.வைத்தீஸ்வரக்குருக்களுடன்

**உடுவில் ஸ்ரீ சீவஞானப் பிள்ளையார் கோவில்
அமரர், பீரம்மஸ்ரீ வாஞ்சீஸ்வர. சர்வேஸ்வரர்மா
அவர்களின் வாழ்க்கை வரலாறு**

ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாணத்தில் சோலைகளும் சாலைகளும் சரடுமுரடுப் பாதைகளும் கோவில் குளங்களும் குடிமனைகளும் குன்றுகளும் கோட்டங்களும் குமரன் கோவில்களும் வாய்க்கு ருசி ஆக்கவென வயல்வெளிகளும் வரம்பின் வடிவங்களும் வளைந்த வளைந்த பாதைகளும் பூவரசம் பூக்களும் புண்ணியம் தேடும் மக்களும் நிறைந்த உடுவில் என்னும் பதியில் சிவஸ்ரீ வாஞ்சீஸ்வரக் குருக்கள் அன்னலக்ஷ்மி அம்மா தம்பதிகளின் இல்லறத்தின் பயனாய் ஆண்குழந்தைகளின் வரிசைக்கிரமத்தில் மூத்தவராய் முன்னுரிமை பெற்றார் சர்வேஸ்வர சர்மா.

தத்தித் தவழ்ந்து தாய்முலைப் பாலுண்டு கத்திப் புரண்டு கண்கட்டி விளையாடியபின் கந்தரோடைக் கந்தையா தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்று அவ் வேளையில் தன் குல கோத்திர வழக்கப்படி வேதமொடு ஆகமங்கள் வித்தைகளும் கற்கவென சுந்தர முகத்துடன் சுன்னாகம் சதாசிவ பிராசீன பாடசாலைக்கும் சென்றுவர, வயதுமே வாலிபமாக பல்லாங்குழி ஆடினாலும் பண்டிதர் படிப்பும் படிக்கவிரும்பி, உடுவில் தெற்கு சைவ வித்தியா சாலை சென்று “பண்டிதர்” என்ற பட்டமும் எடுத்து பல நோக்கம் வேண்டுமென பலநோக்குக் கூட்டுறவு சங்கக் கிளைகளிலும் பணிபுரிந்து “சங்கக் கடை ஐயா” என நாலூர் மக்களால் நன்மதிப்பும் பெற்று உடுவில் ஸ்ரீ சீவஞானப் பிள்ளையார் கோவில் தன் பங்குப் பூசை புனஸ்காரங்களையும் செய்து அயலூர் கோவில் விசேடங்களுக்கும் வேண்டிய பொழுது சென்று தன் மனச்சாந்திக்காகவும் ஊர்மக்கள் அன்பின் நிமித்தமும் அபிஷேக ஆராதனைகள் செய்துவந்தார்.

இல்லற தர்மம் காக்கவென தகுந்த வயதினிலே ஜானகி அம்மாமை மணம் செய்து அதன் பயனாய் மக்கள், மருமக்கள், பிரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளையும் பெற்றுத் தள்ளாத வயதிலும் தன் கடமைகளைச் செய்து ஊர் மக்களின் பேரன்பையும் பெருமதிப்பையும் மேலும் பெற்று, மனைவியை இழந்தபின் மனச்சோர்வு உற்றாலும் பிள்ளைக ளுக்காய் வாழ்வேனென உறுதியுடன் இருந்தும் வென்று விட்டான் ராஜனவன் எமதர்ம ராஜன்!!

புமரங்கள் ஒட்டுவார். பூத்துக் குலுங்கும் பூக்கள். அதைப் பார்த்து மகிழ்வோம் நாங்கள். ஒரு சாண் குச்சு இருப்பின் இவருக்கு உழவுயந்திரம் தேவையில்லை. கொத்தவரங்காய் காய்க்குமாம். கொத்துக் கொத்தாய்க் காய்க்குமாம். அந்தக் குழம்பை ருசிக்க நாம் இனி எங்கு செல்வோம்?

“காட்டுவழி போனாலும், கள்வர் வசம் ஆனாலும் கேட்டுவழிக் காரணர் கிட்டிரும் கிட்டாரோ? நாட்டமுடன் ஐங்கரா உன்னுடைய தும்பிக்கைதான் துணை!!!”





கிணுவில்
தர்மசாஸ்தா குருகுல அதியர்
வேதாகம ஞானபாநு
சிவஸ்ரீ தா. மஹாதேவக் குருக்கள்
வழங்கிய அஞ்சலியுரை

உடுவில் ஸ்ரீ சிவஞானப்பிள்ளையார் திருவடி
சேர்ந்த பிரம்மஸ்ரீ வா. சர்வேஸ்வர சர்மா

உடுவில்லைச் சேர்ந்த சிவஸ்ரீ வா. சர்வேஸ்வரசர்மா அந்தணப் பெருமக்கள் மத்தியில் மூத்த சிவாசாரியராக வாழ்ந்துவந்தவர். தமது உடல் தளர்ந்த நிலையிலும் தியானம் ஜபத்துடன் தம் வாழ்நாளைக் கழித்துவந்தவர். அவர் அந்தநாட்களில் உடுவில் ஸ்ரீ சிவஞானப் பிள்ளையாரை அர்ச்சிக்கும்போது பல விசேஷ கிரியைகளைச் செய்து சிரத்தையோடு விநாயகப் பெருமானை அர்ச்சித்தவர்.

அந்தணச் சிறார்கள் கற்கும் சுன்னாகம் சதாசிவ பிராசீன பாடசாலையில் நிர்வாக அங்கத்தவராக பணிபுரிந்து அந்தணச் சிறார்களின் சம்ஸ்கிருதக் கல்வியை வளம்பெறச் செய்தவர். வைதிகக் கிரியைகளில் ஆழ்ந்த அனுபவ முடையவராக விளங்கியவர்.

நம் மத்தியில் மூத்த சிவாசாரியராக விளங்கிய அவர் இப்போடு நம்முடன் இல்லை. அவர் ஆத்மா தேவலோகப் பிராப்தி அடைய எல்லாம் வல்ல உடுவில் ஸ்ரீ சிவஞானப் பிள்ளையாரைப் பிரார்த்திக்கிறேன்.

சிவஸ்ரீ தா. மஹாதேவக் குருக்கள்.

பொருளடக்கம்

குருவந்தனம், கணேச வந்தனம்	05
கிரந்த எழுத்துக்கள்	06
நித்ய பாராயண ஸ்தோத்திரங்கள்	11
தியான சுலோகங்கள்	12
அங்கள ஸ்தோத்திரம்	19
மனன ஸ்லோகங்கள்	20
காயத்ரி மந்திரங்கள்	22
கணபதி தாளம்	25
சமஸ்த தேவதாவாகனம்	28
கட்டியம்	32
ஆசீர்வாத ஸ்லோகங்கள்	34
கணபதி உபநிஷத்	35
ஸ்ரீருத்ரம்	39
புருஷ சூக்தம்	43
ஸ்ரீசூக்தம்	45
சாந்திபஞ்சகம்	48
கோஷசாந்தி	51



ஸ்ரீ மூரவெ நம:

மூரூப்யுஷ்டா மூரூவிஷ்டா
 மூரூஷ்டுவொ ஶ்ரீமூரவெ நம:
 மூரூ: ஸாக்ஷாக் வரூப்யுஷ்ட
 தவெஷ்ட ஸ்ரீ மூரவெ நம:

சஜநாந திஸிராநஸு ஜநாநாஜந ஶரூபாயா
 உகூரூரூநீத்ரிகம் யெந தவெஷ்ட ஸ்ரீமூரவெ நம:
 ஸலாஸிவ ஸலாஸூலாம் ஶ்ரீகூணூலாயு ஶ்யுலாஸு
 சுவஸு சூலாயுலயுஷ்டாம் வஷ்ட மூரூ வரூபாயு
 மூரவெ ஸவூஷ்டாநாநாம் ஶிஷ்டஜெ ஶவரூபாயு
 நியயெ ஸவூஷ்டாநாநாம் ஶகூரிணாஜூதயெ நம:

ஸ்ரீ மணேஸாய நம:

மூகூவரூபாயுஷ்டாம் ஶஸிவஷ்டம் உதூஷ்டுஜம்
 ஶ்ரீமூரவெ நம: யஸூயெசு ஸவூ ஶிஷ்டாப ஶாஸ்யெ
 வசூதூஷ்டு ஜஶூகாய ஸூயுஷ்டாநாநாம் ஶ்ரீமூரவெ நம:
 சவியெஷ்டம் மூரூ ஜெ ஶெவ ஸவூ காயுஷ்டாம் ஶவூஷ்டாம்
 சமஜாநந வஜூகூம் மஜாநநஜஶூநிஷ்டு
 சநெகூஷ்டம் தம் ஶகூரூநாநாம் வநகூஷ்டம் உலாஸூஷ்டம்
 விநாயகம் மூரூம் ஶாநூம் ஶ்ரீமூரவெ நம: ஶ்ரீமூரவெ நம:
 ஶரூபாயுஷ்டம் ஶ்ரீமூரவெ நம: ஶவூகூயுஷ்டம் ஶிஷ்டம்

கிரந்த உயிர் எழுத்துக்கள்

சு	சூ	ஊ	ஊஃ	உ	ஊ
அ	ஆ	இ	ஈ	உ	ஊ
ஃ	ஃஃ	எ	எஃ	ஊ	ஊஊ
ர்ரு	ர்ரு	ல்லு	ல்லூ	ஏ	ஐ
	ஐ	ஐஃ	ஐஃ	ஐஃ	ஐஃ
	ஐ	ஐஃ	ஐஃ	ஐஃ	ஐஃ

கிரந்த உயிர் எழுத்துக்கள்

சம்ஸ்கிருத மொழியில் 16 உயிர் எழுத்துக்கள் உள்ளன. நமது தமிழ்மொழி உயிர்எழுத்துக்களில் உள்ள இரு எழுத்துக்கள் இங்கு இல்லை. அதாவது எ, ஓ என்னும் இரு குறில் எழுத்துக்களும் சம்ஸ்கிருதத்தில் இல்லை என்பதைக் கவனிக்குக.

தடித்த எழுத்துக்களில் உள்ள ஆறு எழுத்துக்களும் தமிழில் இல்லாத - வடமொழிக்குரிய சிறப்பெழுத்துக்கள் ஆகும். அவற்றின் கிட்டிய உச்சரிப்பு இங்கு காட்டப்பட்டிருப்பினும் சரியான உச்சரிப்பு முறையை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்க. எழுத்துக்கள் எழுதும் முறையையும் முதலில் ஆசிரியர் மூலம் தெரிந்துகொண்டு எழுதிப் பழகுதல் நன்று.

கிரந்த மெய் எழுத்துக்கள்

க	வ	ம	வா	ஐ	
க (KA)	KHA	GA	GHA	ங	
ச	சா	ஜ	ஸ	ஞ	
ச (CHA)	<u>CHA</u>	JA	JHA	ஞ	
ட	டா	ட	டா	ண	
ட (DA)	--	---	----	ண	
த	தா	த	தா	ந	
த				ந	
ப	பா	பா	பா	ம	
		BA			
ய	யா	ய	யா	வ	
ய	ர	ல	வ		
ஸ	ஷ	ஸ	ஹ	ஔ	க்ஷ
SHA	ஷ	ஸ	ஹ	ள	க்ஷ

ழ ம்

கிரந்த மெய் எழுத்துக்கள்

சம்ஸ்கிருத மெய்யெழுத்துக்கள் 35 ஆகும். ஆக, சம்ஸ்கிருத அடிப்படை எழுத்துக்கள் உயிர் 16உம் மெய் 35உம் சேர்த்து 51 ஆகும். ஐம்பத்தோர் அட்சரங்கள் என்ற வழக்கு இவ்விதம் ஏற்பட்டதே.

க, ச, ட, த, ப ஆகிய ஐந்து வல்லின மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் நான்கு விதமான உச்சரிப்புக்கள் உள்ளன. அவற்றையடுத்து அவற்றின் இனமான ங, ஞ, ண, ந, ம ஆகிய ஐந்து மெல்லின மெய்யெழுத்துக்கள் உண்டு. ற, ன, ழ ஆகிய எழுத்துக்கள் சம்ஸ்கிருதத்தில் இல்லை. ச என்ற எழுத்து ச்ச என்ற உச்சரிப்பை நான்கு விதமாக வழங்க அதைவிட முன்று ஸ வகைகள் உள்ளன. எமக்குத் தமிழில் பரிச்சயமான ஸ, ஷ இரண்டையும் விட இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட உச்சரிப்பைத் தருவது ஸ என்ற எழுத்தாகும். ஹ, கூ என்றனவும் நமக்குப் பரிச்சயமானதே.

(வசதிக்காக வல்லினம், மெல்லினம் என்ற சொற்பிரயோகம் இங்கு பயன்பட்டிருப்பினும் சம்ஸ்கிருதத்தில் இப் பாகுபாடு வேறு வகையிலேயே உள்ளது. அதனைப் பின்னர் நோக்கலாம்.)

தமிழ், கிரந்த எண்கள்

௦ ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௧௦

உயிர் மெய் எழுத்துக்கள்

கீ	வீ	மீீ
க	வ	ம
கா	வா	மாா
கி	வி	மிி
கீ	வீ	மீீ
கா	வா	மாா
கஉ	வஉ	மஉஉ
கஃ	வஃ	மஃஃ
கஓ	வஓ	மஓஓ
கௌ	வௌ	மௌௌ
கௌஓ	வௌஓ	மௌஓௌஓ
கெ	வே	மெ	ெ....
கெெ	வேவே	மெமெ	ெெ....
கொ	வொ	மொ	ெ....ா
கள	வள	மளள
க஠	வ஠	ம஠஠
கஃ	வஃ	மஃஃ

நிதநு வாராயண லொதூணி த

காராமெ வலதெ மகழீ காரதெயெ வாரவூதி
காரதெமெ து மளரீவூகாசு ப்ரஹாதெ காரதெயெநு||

ப்ரஹா உராரரி: சிவாரானகூறு
ஹாநுஸரீ ஹதிலுதொ பூயறு
மாருறு ஸூகூ: ஸநி ராஹு கெதவ:
கூவூணு வலவெ. உ உ வூப்ரஹாத்||

வலுஉவலநெ ஷெவீ பவூதவந உணிதெ
விஹூபத் நதெயூஹு. வாஹஸூ. கூதெயூ தெ||
ண ந த ப

ப்ராத: ப்ரஹதி வாராயண: வாராயி ப்ராதாரண:
யகூராரி ஜமனாய ததெயூ தவ பூஜநு||

சூயூவூம. யரொ வஹூ: ப்ரஜா. பஸூ வலூநி உ
ப்ரஹ ப்ரஜா. உ யெயா. உ கூ. நொ ஷெஹி வநவூதெ||

சுதிகூ. உர உஹாகாய கூரான உஹநொபஜி
ஹொவாய நதெயூஹு. சுநூஜூ. ஜாதூஉஹூவரி||

ம.மெ உ யூநெ தெவ மொஹாவரி வாரவூதி
நதூதெ வரிநூ காவாரி ஜதெவரிநு வலநியி.கூரூ||

ம.மா.ம.மெதி யொ ப்ரூயாகூ யொஜநாநா.ஸதெயூவரி
உஹூதெ வலவூ வாரபெஹூ: விஹூதொகூ. வ மஹூதி||
ண

விநாயகர் தியானங்கள்
வியெஸாஸ யூநாநாநி
 ந வ

கூங்குஜ வண்டு உதுஹுஜ யுக்தம்
 நாமஜுவம் ஜகூடகூ கரணஜ
 கூங்குஸ மலுசு ஜனவஸு வாஸம்
 வஹிஜஸம் மணநாயவஸுரூபஜ||

கரவஸு கஜஸூஉத வநவஸகூசு ஜொஜகூ
 வொமவஸூயு பூஹம் வஜந ஜெவம் வொம மணபயிபஜ||

ஹரிஜூஹம் உதுவூஹம்

ஹரிஜூ வஜநம் பூஹஜ

வாஸாங்குஸ யசம் ஜெவம்

ஜொஜகூ ஜனஜெவ உ||

ஜெவஜெவ ஸுதம் ஜெவம் ஜமஜிஷு விநாயகூ
 ஹவரி ரூபம் ஜஹாகாயம் ஸூயுகூகூடரி ஸஜபூஹஜ||

யூயெசு மஜாநநம் ஜெவம்

தபு கானுந ஸனிஹம்

உதுஹுஜம் ஜஹாகாயம்

ஸவூஹாஸண ஹூஷிதூ

ஜணாகூ ஜாமூ வரஸம்

பூண்டு ஜொஜகூ யாஸிணம்

வாஸாங்குஸ யசம் ஜெவம்

யூயெசு ஹிஜி விநாயகூ||

சிவன் தியானங்கள்

ஸ்ரீவ யூநாநாநி

யூநாயெனிதூம் உஹைஸம் ரஜதமிரிநிஹம்

உாஸுஉநூவதம்ஸூ

ரதூகஹூஜைமாம் மம் பரஸு உமவரா

வீதிஹீஸம் பூஸஸூ

பஜாவீநம் உஸாம்ஸம் ஸூதஜரமஸெண

வஸூவூகூதீம் வஸூநூ

விஸூஜூம் விஸூவநூம் நிவிஹஸயஹரம்

பஸூவகூம் தூணைதூ||

உக்ஷிணாஜூதி யூநாநூ தஸுவிணாமூர்த்தி

ஸடூகூரஜதவண்டூம் ஜஸூதீகூஜூராமாம்

சுஜூதகூமஸ விஜூநாம் ஜூநூநூஜூநாம் கூரூஸெஸூ

உயதஜூரமகூகூம் உம்ஜூஉம்உம் தூணைதூம்

விவிபஜூரமஹூஷூம் உக்ஷிணாஜூதி யூஜூவெ||

நடூசூர தியானம் நடூஸ யூநாநூ

ஸயூநூவஸூரகூயூ ஸூதபூஜ விஹஸகூ

வாஜூகூதூ பூஜூ

ஜூரூஜூரூஸூ உயூ நடூவணீ ஸூரூஸூ

ஸூஹூஜூஸூ வாம்யூ

ஹஸூகூஹூத ஹம் ம விஜூஜ நிஹம்

ஹஸூமூ பூஜூயூயூ

வஹூம் ஜூஹூ உயூஹயம் உஜூகூம்

யூகூ நடூஸம் ஹஜூ||

தேவ் தியாணம் ஷெவ் ப்நாந்

ந்நொத ந்நொந் நிவாந் வஜ் ஜவாக்ஷ வரஜாஹ்யாந்
 ஷெவ் உஹ் ஜகூடாந் ப்நாயெக் ஷெவ் ஜநொந்ந்

ப்நாயெக் ஷெவ் ச்ரிணெசூாந் ஸாந்நிஹ வஜநாந்

வெஜ ஹவூாந் ஷபாநாந்

வவெந் வஜ் வரஜஜவரெ

சாஹ்யனாக்ஷ ஜாநாந்

ஜிவெந்நாஹ்யாநெணவிஹ்ஷித தநாந்

வ்நாஜிஹி வ்நாஜிதாந்

ஷெவெவரெவ ஜநொந்ந் வ்நாஜிந்

காஜாஹ் ஜாய் ஸாஹ் ||

சிவகாமகந்தரி தியாணம்

ஸிவகாஜ வுந்ந் ப்நாந்

ஸகிண ஜிஹ்ஜாண ஸாந்நித க்ஷாந்

ந்நொதந் யாந்நிண்

ஸாநாந் மாண ஜிநெசு சாந் வஜநாந்

ச்ரிஹ் உ சாந்ந்

நாநா ஹ்ஷண ஹெஜந் ஜகூடாந்

ந்நொதகா ஸாஹிதாந்

ஷெவ் தாணவ வாஜஹம் வவ்ஷிதாந்

ப்நாயெக் வஹாநாயகீ

வெளாவ பூநழை வைரவர்

ரகஜீ^தம ஜடாயரம் ஸுவிஜெ^த
 ரகா^தம் ம தெஜொஜயம்
 யுகாஸூ^தம கவா^தமவாஸ^தஜர^தம
 மொகஸு ரகா^தகரம்
 நிவூ^தணம் ஸு^தநவா^தஹ^தநம் தி^தணய^தநம்
 சூ^தந^தத^த கொ^தம^தஹ^தம^த
 வநெ^தஹ^தத^த வி^தஸா^தஉ^த நா^தய^தவ^தட^தக^தம்
 கெ^தத^தஸு^த வ^தம^தம் ஸி^தவ^தழ^த||

வீரலஜை : வீரபத்திரர்

ஜரக^தத^தஜ^தணி^த நீ^தம^தம் கி^தக்கி^தணீ^தய^தக^த வ^தா^தஜ^த
 ப^தரு^தக^தட^தத^தஜ^தவ^த ஜீ^தஸ^தம் ஹ^தய^த ஸ^தவ^தஜ^தய^தநெ^தத^தம்
 ஹ^தரி^தய^தர^தஜ^தணி^தவெ^தட^தம் த^தரு^தக^தஜ^தய^தம^தய^தஹ^தவ^தஸ^தம்
 வி^தய^தய^தர^தஜ^தஹி^தஹ^தம^தஹி^த வீ^தர^தல^தஜ^தம் ந^தஜ^தஜி^த||

லஜை காண்ட பத்திரகாவி

உ^தத^தஹ^தய^தஜ^தம் தி^தணெ^தத^தய^தம் உ^த க^தா^தக^தணீ^தம் உ^த க^தணீ^தய^தக^தம்
 ஜ^தஹ^தய^தக^தர^தக^தா^தக^தவ^தஜ^தந^தம் வ^தஸ^தய^தய^தஉ^தஜ^தய^தம் வ^தர^தவ^தய^தத^தய^தம்
 வெ^தட^தக^தம் ஸ^தம^தஹ^தவ^தஸ^தம் உ^த க^தவ^தம^தம் உ^தஜ^தய^தம் ய^தத^தய^தம்
 கி^தக்கி^தணீ^த ஜெ^தவ^தம^தய^தய^தக^தம் ஹ^தஜெ^தத^தய^தக^தா^தக^தம் வ^தர^தவ^தய^தஜ^தய^த||

ஜஹாஜார் மஹாமாரி

க^தர^தய^தண^தஜ^தணி^த நி^தஹ^தம் ம^தம் க^தய^தகி^தசெ^தஸ^தம் க^தர^தண^தம்
 உ^தஜ^தய^தக^த க^தர^தவ^தா^தஸ^தம் வ^தஉ^தஹ^தவ^தஸ^தம் க^தவ^தம^தம்
 நி^தவி^தம^த ஸ^தய^தர^த ஸ^தய^தவ^தந^தய^தம் நி^தத^தரு^த க^தம^தஸ^தய^தண^தய^தம^தம்
 க^தவி^தம^தஹ^தவ^தந^த ஜ^தய^தத^தய^தம் ஸ^தய^தஜ^தக^தா^தம் ஜ^தய^தரீ^தஜெ^த||

ஹநுஜாந் ஆக்ஷயேயர்

சூஃஜநெய உதி ல்ஷணாக்ஷதிஃ சூஃஉநீய கூஜநீய விமுஹம்
பொரிஜாத தரூஜுஹ வாவிநம் ஹாவயாஜி பவஜாநநநநடி||

ஹரிஹரபுத்ருஃ ஹரிஹரபுத்திரர்

ஸ்ரூஜவண்டு ஸர்ஸ ஸுயளவநம்
தம்ம கூஜஜை ருத ஸுஸொஹநம்
யொமபட்டிக பஜ்ஜஸுபொவநம்
வாஜிக்ஷிண வுண்டஸுபுஹுஹம்||

சுபிரமணியர் தியானம் ஸுபுஹுண்டு யுநடி

விஜுஜ ப்ரஹம் ஹகஜுவம் விஹம்
வஜ்ஜ ஸக்தி வரூஜாய வாரணிடி
ஜெவஹொக ரிபுவம் சுவிபுஜம்
நளஜி ரூஜ்ஜ ஹவம் ஸிவி வஹநடி||

ஜஹாவிஹுஃ மஹாவிஷ்ணு

ஸானொகாரம் ஹஜம ஸயநம் பஜநாஹம் ஸுஸொஸம்
விஸாகாரம் மமந ஸஜுஸம் ஜெவவண்டு ஸுஹம்மம்
ஹகூக்ஷாஹம் கூஜஹ நயநம் யொமிஹுக யுநமஜ்ஜடி
வநடி விஹுஃ ஹவஹஹம் ஸவஹு ஹொஹொக நாயடி||

வத்ரிவீம் யுநடி பரிவீம்

ஜுவ பம்உ ஸஜவக்து ஸஜநாவி நயநம்
ஜஸகண்டு ஜஸபொஹு யாஸஹு கஸயுகீ
மஹஜெக ஹஜயாம் தநுரக வண்டு
ஆயபாஜம் ஹதிஹஹ வத்ரிவீம் ஸுஸஹுடி||

ஸ்ரீ ஓமயா யுநாநடி நூர்க்கா

காதலெடு உயுகெடலவியி உஹிஷ
புராணாவ ஹாரொஹுஜெ
ஹெறா நிதிடுத யுஜுயொஉநவயெ
ஹெஉணஜுணாதிடுநி
நிஸெஷீகூத ரகுவீஜெ ஊநுஜெ
நிதெடு நிஸுஹா வஹெ
ஸுஹயவ்விநி வஹாராகி ஓரிதம்
ஓமெடு நஜெஸெஹிசெ||

அகூழீ யுநாநடி ஸஷீம்

யாலா பஜாவநஸா விபுயுகூடிகடடு
வதவதூயதாஷீ
மஹீரா வதடுநா விஃவநஸா நலிகா
ஸுஹவஸெ தநீயா
அகூழீஹெவெடு மடுஜெஹெஜெ ஊணிமண
வலிதெஃ வாவிகா ஹெஊகும்ஹெ
நிடுதடுஹா பஜஹஸா ஜெவவதமடுஹெ
வவடுஜாஹெடு யுகூ||

ஸரஸவதி யுநாநடி சரஸ்வதி

ஸ்ரீஜெந நவலிடுதொஹுவபு ஸுகூஹாராஜெஹிகா
ஜெறாறாஹெத கூநுறா புவிஹவநு ஓகூவஹெஸொஹநா
வவடுஹா நநியா நபுவகூயாராஸுஜாகூஹாராஹிதா
வாமெவீ வஹநாஹுஜெ வவதடுஜெ தெயுயொகூ
காதாஸுஹா||

உஷிக பூநடி முவிகம்

உஷிகம் ஸூரவண்டாலம் ஊகுவகம் உதுஷிஷி
சிநெரும் ரொரவலயுகம் வகூஷிகம் உஹாஸயுஷி||

வரஷில பூநடி விருஷயம்

வரஷிலம் ரெத வண்டுகு தீகூரயம்-ம் உஹாஸயம்
உதுஷிஷி வெலரவம் சுமிரவகூர ஸம்மகூர
சூஷிதந் உஷி நெருகூர உவம் ருஷிஷி தயா
ஸூர விஷுர ருஷிஷி வவஷிஷிஷி வரஷி||

விஹ பூநடி சிம்மம்

ரெத வண்டும் வுவுதகூர வகூஷிகம் உஹாஸயுஷி
ஜடாலார வலாயுகம் ஓரூஷிஷிஷி வலஷிஷி
வகூரவகூரவகூரவகூர விஹரூஷிஷி சுஹம்ஷிஷி||

உயூர பூநடி மயூரம்

சிவகூரவண்டும் வுரூரூஷிஷி வுஷிஷிஷிஷி வகூரகூர
உஹாஸயம் உஹாகூரம் உயூரம் உயூரூஷிஷி||

மஜி பூநடி யானை

வெரூரவகூர கூஷிஷிஷிஷி உதுஷிஷிஷிஷிஷிஷி
கூரூரவகூர வலவகூரம் மஜிஷிஷிஷிஷிஷி||

மரூஷி பூநடி கருடன்

உவெருஷிஷிஷிஷிஷிஷிஷி மரூஷிஷிஷிஷிஷிஷி
வலவகூர ஜானுமதொஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
வலவகூரஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
சிவகூரவகூர வகூர வகூரவகூர வகூரவகூர வகூரவகூர||

ஸ்ரீநாத யுநாநடி நாய

ஸ்ரீநாதேயம் உதாஸாஜம் சுகவணடனா உவ்யுணாஸி
 மாம்மதெந வஸாயுகம் சுதிவெமம் உஸாஸாஜம்

உம்மனவஸாதுஸி

உம்மனம் சம்ஸு வுதாஸா
 துதிதாஸா உ உம்மனம்
 உம்மனம் ஸாயவெநாய
 மகூ நாயாணாய உ
 உம்மனம் திவஸு ஸாஸிதெ
 தாணவாய உ உம்மனம்
 உம்மனம் தைவதெவாநா
 துஷாணாணா உம்மனம்
 உம்மனம் வெஜஜுதீநா
 லெஸவாய உ உம்மனம்
 உம்மனம் ஜநதாயாஸு
 உணஸாநா உ உம்மனம்
 உம்மனம் உம்மனம் நிதும்
 வஸுமொகெஷு உம்மனம்

உநந வஸாகாநி ய

ஜாநவம் வாஹிகம் வாஹம் சுஜெணாவஸுஹாஜிபுதழ்
ஸ்ரீஸ்ரீவஸுஸாணெநவ வஸுஸொஹதி ந வஸஸயஃ||

திரிஸ்ரீவஸயா வாஸரா நகூத்யம் ஸீவ வஸவ உ|
யொமஸு சுஸாணெனெவ வஸபும் ஸீவஜயம் ஜமக||

ஹஸு யாஸாணழ

ஸ்ரீகூஸாணு பவித்யுணு ரொம ஜொஷி நிவாஸாணழி
யொக வஸஸுஸாஸுபுணுஃ ஹஸு தெதுயொக்யு வஸாஜநழி||

சூயுஷி விஜிநாஃ உ தயா ஸுவம் உ
பஜிபுயு யொஸொ வஸஹு புகூகாணு
ஸதூகூயம் ஸாஜ வஸுபுஜிதாணு
வஸாநுமஹுணு வஸாபுகூயம் ஹவஃ||

பவித்யு யாஸாணழ

தஜெவ மமம் வஸுஜிநம் தஜெவ
காஸாஸமம் உநுஸமம் தஜெவ
விஜிநாஸமம் ஜெவஸமம் தஜெவ
மஸாபதெ தெஃவிரி, யுமம்வஸாஜி||

சுயஸ பஃஜா

சுயஸவஸு ஜுவெ விஹுஃ சுணெ ஸுஜி வஸாஸிரி, தாஃ
ஜுவெ ததூவிரிதொ வஸுஹா ஜெஸுஜாதூமணாஃ வஸுதாஃ||
சுசூஸதூ வஸாமாஸவெபு வஸபு ஜீவா வஸுநாஸா|
ஜமெஜொஃய யஜுவெபுஜி வஸாஜெவஜொஃபுயவபுணஃ||
சுமெஸு வஸஹிதா வஸவெபு சுயஸாஸு வஸாஸிரி, தாஃ
மெஸு யஜுவெ ஜெவ மொஜாவிரி வஸாஸுதிரி|
நஜுஜெ விரிநு சுாவொசிரி ஜெவெஃவிரிநு வஸநிபிரி, சுஸாஸு||

ஸ்ரீவ வுஜா

ஸ்ரீவம் உநாசு ஜெவதும் ஜெய வரூண ஜெவதும்
 வுஜெ வுஜாவதிவசு சுமெ மமா வரூவத்
 செவொக்யூயாநி தீயூநி வாவூஜெவஸு சூஜயா
 ஸ்ரீவ திஷ்ணி வததம் தவாசு ஸ்ரீவம் வுவுஜயெசு
 கும்பூரா வரூமரூராதனொ விஷூநா வியுதஃகரெஃ
 வுஜிதவவ வு ஜெவெஸூ வரூவூஜெநு நஜெவூதெ||

வரூவ ஜெநூய விஜ்ஜெ வாவஜானாய யீஜ்ஜி
 தநஃ ஸ்ரீவஃ வுவுஜயாசு||

வணா வுஜா

சூமஜாயூநு ஜெவாநா மஜநாயூநு ரூகூவரா
 கூவெ வுணாரவம் தத ஜெவதாரூநகாரணம்||

ஜீவ வுஜா

ஸ்ரீவம் வவத கர்ணம் சூரூமம் யநவம்வஜி
 ஸவ வுஜ விநாஸாய ஜீவஜெநாதி நஜெவூவூதெ||
 வவ வுஜவி வவெவூஸி வவவூசுகி வஜ்ஜிதெ
 வெஸூய ஜாயூரூரூமம் ஜெஜெ ஜெவூஜெ ஸ்ரீவம்||

||மாயத் தீக்ரணி||

||விவெஸுர மாயத் தீக்ராஃ||

ஊம் துஜெஸாய விஜ்ஜெ வசுதுணாய யீஜ்ஜி
தனொ ஊனி ப்ரூஊயாஃ||

ஊம் வசுதுணாய விஜ்ஜெ ஸூபுசுண்டாய யீஜ்ஜி
தனொ ஊனி ப்ரூஊயாஃ||

||ஸூஸூஹுணு மாயத் தீக்ராஃ||

சூதிசுயாய விஜ்ஜெ ஸகி ஹஸூய யீஜ்ஜி
தனஃ ஸூநு ப்ரூஊயாஃ||

ஹூநாய விஜ்ஜெ ஸகி ஹஸூய யீஜ்ஜி
தனஃ ஹூஸூவ ப்ரூஊயாஃ||

||ஸூவ மாயத் தீக்ராஃ||

தூஸூய விஜ்ஜெ ஜூஜெவாய யீஜ்ஜி
தனொ ஸூஜு ப்ரூஊயாஃ||

தூஜெஸாய விஜ்ஜெ வூஸூய யீஜ்ஜி
தன ஸூவ ப்ரூஊயாஃ||

||ஜூவிஸூ மாயத் தீக்ராஃ||

நூயணாய விஜ்ஜெ வூஸூஜெவாய யீஜ்ஜி
தனொ விஸூ ப்ரூஊயாஃ||

||ஸூஸூ மாயத் தீக்ராஃ||

மஜூய விஜ்ஜெ ஸூஸூய யீஜ்ஜி
தனஃ ஸூஸூ ப்ரூஊயாஃ||

||ஷெவ் மாயத் தீண்டு||

மணாம்பிகையெ விஜ்ஜெ ஊறாதவாயெ யீஜெறி
தனொ மளரி பூ,வொடியாசு||

ஊறாஅகூத் உ விஜ்ஜெ விஷுவத் உ யீஜெறி
தனொ அகூத் பூ,வொடியாசு||

கூதநாயநாய விஜ்ஜெ கூநூகூஜார் உ யீஜெறி
தனொ ஜுமி பூ,வொடியாசு||

வாழ்வெவெ உவிஜ்ஜெ விரிணி பவெது உ
யீஜெறி
தனொ வாண் பூ,வொடியாசு||

விஷுவஜாய விஜ்ஜெ வஜ்ஜெவாய யீஜெறி
தனொ ஜார் பூ,வொடியாசு||

||கெதவாஅ (ஜெவ்வ) மாயத் தீண்டு||

வநஜெவாய விஜ்ஜெ ஸூஅஜெவாய யீஜெறி
தனொ வடூகூ பூ,வொடியாசு||

ஸூஅஜெவாய விஜ்ஜெ வநவாஜநாய யீஜெறி
தனொ ஜெவ்வூ பூ,வொடியாசு||

||நதிசெவ்வ மாயத் தீண்டு||

ததூஸூவாய விஜ்ஜெ அகூதூணாய யீஜெறி
தனொ நதி பூ,வொடியாசு||

||ஹூ மாயத் தீண்டு||

பநூபூஸாயெ விஜ்ஜெ வவ்வெவெவெ உ யீஜெறி
தனொ பரா பூ,வொடியாசு||

||ஸ்வ மாயத்ரீ ஜ்யை||

வாஹ ஜநாய விஜ்ஜெ வாவநாய யீஜ்ஜி
தநஃ ஸ்வஃ ப்ரவொஷயாக்ஸி

நவத்ரீ மாயத்ரீ

சுஸயஜாய விஜ்ஜெ பஜ்ஜஹஸாய யீஜ்ஜி
தந வஸூய ப்ரவொஷயாக்ஸி

நிஸாக்ஸாய விஜ்ஜெ சுஹநாய யீஜ்ஜி
தநஸூத்ர ப்ரவொஷயாக்ஸி

சுமாத்ஸாய விஜ்ஜெ ஹூஜிபாதாய யீஜ்ஜி
தநஃ கூஜஃ ப்ரவொஷயாக்ஸி

ஸுயத்ரீ மாய விஜ்ஜெ ஹநுஸுத்ராய யீஜ்ஜி
தநொ ஸுய ப்ரவொஷயாக்ஸி

ஸுஸாயாய விஜ்ஜெ ஸுஸுத்ராய யீஜ்ஜி
தநொ மூஸுஃ ப்ரவொஷயாக்ஸி

ஸுஸுத்ராய விஜ்ஜெ ஸுஸுத்ராய யீஜ்ஜி
தநஃ ஸுஸுஃ ப்ரவொஷயாக்ஸி

வஸுஸுத்ராய விஜ்ஜெ சுஸுத்ராய யீஜ்ஜி
தநொ ஜ்ஜஃ ப்ரவொஷயாக்ஸி

ஸுஸுத்ராய விஜ்ஜெ ஸுஸுத்ராய யீஜ்ஜி
தநொ ஸுஸுஃ ப்ரவொஷயாக்ஸி

ஸுஸுத்ராய விஜ்ஜெ ஸுஸுத்ராய யீஜ்ஜி
தநஃ சுஸுஃ ப்ரவொஷயாக்ஸி

மணவதி தாண்டி

நனொ ஊரடி வகாய வாஊநா கூதி உத்தயெ
உத்தயெ^{து} ஸஜாஹாய பாஸாஃகூஸ யராயஉ||

ஸுரஸுர மணவதி ஸுநாசுஸம்

புஷி புஷி மணவதி யஜு ஸஜாநடி
ஹவ ஹவ மணவதி பஜு ஸரீரம்

ஜய ஜய மணவதி ஶிவ நஜஸு||

விகுடொகூட ஸுநாசு உகிஜுவம்

ஹுஜ மெநு ஸு ஸவபு மதாஹாணடி
மஜநு மஜெநு மணாயி வதி

புணதொஷி விநாயக ஹஷி ஜுவடி||
சுவது மணவதி உரண ஜநுபுர

ஜர மணவதி வநிதடி

விஜித ஶிநகர கிரண விகுலித

தரூண ஶதஜெ நடிநடி||

ஸரண மதஜந ஜுரித நிர்ஸந

நிபுண கூரவ நுபுரடி

ஸுரண வரமஜ ஶரண ஜஸரண

ஜவித ஶிதிஸுத ஸஹதெ||

கதஜவித ஶிதிஸுத ஸஹதெ||

மணவதி நாயம் மஜஜுவரூவம்

மெயவிநொடி மஜிதஜஜெ யுக^ஈ யுக^ஈ
ஸுரவர நாயடி ஸுநாசு ஜெஹம்

ஸுரஜணி ஜகூடயரடி

லுநராமாந விநொல யுதழ்
 சுதிவந வெலெத ஹுமாயராழ்
 ளுந மவித ருவலிஷ்
 ததலுந மவித ருவலிஷ்||
_{தீ}

உநாநநம் ஸ்வலணாயம்
 விவ்வணாயம் லுநரம் வாயமுழ்
 உநநொவநம் நநமொவ ஸூிதழ்
 சிச்சிணீ நாகூலம் வக்ஜம் வாலயமுஷ்||
 தததக்ஜம் வாலயமுஷ்||
_{தவ}

மஜுவவகம் ிரிஸுதவூத்ம்
_{து}
 மணகூலிதும் மணவதி ிரலிரயழ்
 கரயுத வரஸும் கூணவாணிம்
 கவெத வலுரூலிம்
 லுரமணவநம் லுநராநுத்ம்
 லுரலித ளணிளுடழ்
 வுணலதலெவம் வுக்ரததாளம்
 ளலம் ிரி தாலலிஷ்
 தததணலதலெவம் வுக்ரத தாளம்
_{தவ}
 ளலம் ிரி தாலலிஷ்||

ல்வொலா வர கூலா லுரகூதி கூலுவணயுராழ்
 ளுதஸம் மொலகூலவம் வீதிவ வநலவமொழ்
 நயநதுயவர நாமலிஹித நானாலிய வொலிஷ்
 யவெத ளலயா யவெத உநுழ்
 வணிணி சிரண விஹித வலுழ்
_{து}

தநுதநு விஷஹா ஸூத்ரு க்வாதுழி
 ஹாஹா ஸிவஸுத மணவதி உய்யழி
 ததூர்ஹா ஸிவஸுத மணவதி உய்யழி
 ஸஸிகுதித ஸிதகுகுதித உளஹநம் ஸூத்ருநிழி
 விஉருஸூஹ க்ஷுத்ருஜய வாகுக்ம் வாணிநிழி
 வுய்ய மணமுண க்ஷிதஸொஹநம் சொஹிதழி
 வாஸூயா வாஹித விஹீஷணம் வொஷணழி
 மஜவஹந உஜ்ஜிவிரு வளருக்ம் வாகுக்ஷி
 வ்யூருவூஜ வஸவரிஜ விஷாணக்ம் ஹூஷணழி
 வநஸவரு க்ஷுஹிவரு ஜொஹக்ம் ஜொஹிதழி
 வ்யுணதமுஸூ ஸிவதநய மணவதீ தாஹநிழி

ஸஜஸ ஜெவதாவாஹநீ

ஸ்ரீகீ ஸுராவஸுர ஜநிவர சரிஜ விஜ்ஞாயர
யகூர ஈாகூரஸ மஸூல மஸூவபு கிரீநர கிரீபுரூரூஹி.
ஹூத ப்ரெத விஸாஜ வரிஜயொயிநீ ஸாகநீ
லாகிரீ நீ ப்ரூஹராகூரஸ விநாயக பூதநா ரெவத்
ஸூந பூரொஜ நகூரூ தாராமண நர ஜம பஸூ
பகூரி ஸரிஸூப ஸூவர ஜமஜாஃ

ஹூஹொக ஹூவஹொக ஸூவஹொக
ஜஹாஹொக ஜநஹொக தஹொக
ஸதூஹொகாஃ

பூஹாண ஜ மஸூலாண ஜ வெஹ்வாண ஜ
வூஹ்வாண ஜ ரூஜாண ஜ ஜுவாணரூண ஜ
பூஹிஸூணாஃ

சுதஹ விதஹ நிதஹ ஸூதஹ ரஸூதஹ
ஜஹாதஹ பாதாஹ ஹொகமணாஃ

சுநஹ வாவூகீ தகூக காகூடக
ஸஹ்வபாஹ மூஹூக பஜூ ஜஹாவஜூஹி சுஹ ஜஹா
நாமாஃ

ஜெரூ ஜநா நிஹய ஹொஹாஸ ரூதகூட
ஹிதகூட சுஹூகூட ஹொககூட ஸ்ரீஹொ
ஜஹய ஜாஹ்வாஹ சுரூணாஹ மஸூஜாஹ விஹூ
பாரியாத ஹூகூட கூஸ க்ரூளஹ ஜஹய
சுஹஜநயிரி ஹொஹாஸாஹி ஜஹாவஹூத மணாஃ

அவண ஐகூர் வுரா வலிபு டிபி கூர்
 ஸுலொகாதி வபவலுஜாஃ

மமா யலுநா வுரவூத் மொலாவர் நலுலா
 வரிநு காவெரி கூநா வுரயு தாலுபண்டி
 துமலலா மயவத் உநு லாமா லுறாநீ ப்லுலு
 தீயு லெவத மணாஃ

சுமலு வுலு வுலு வுநக வுநந
 வுநாதந வுநதுலாரு கூஸிகு கூது வது வாலுக்கி
 பாஜலெவ வெவலுபாயந துமலு வுலு
 வலிபு விலுலிசு டிதலெந கூலிபு கூலு
 சூலுலு கூஸிகு கூஸுபு கூலுவிபுலு கூலுலு
 ஜலுலு ஜலுலு டீலி லெலு கூ நாலு
 வாலுலுலு லும லாலுலு டீலி லுலு
 லாகுலுலு யாலுலு ஸுலு லுலு
 லாலுலுலு லுலுலு லுலுலு லுலுலு

சுமலு லுலுலு லுலுலு லுலுலு
 லுலுலு லுலுலு லுலுலு லுலுலு
 லுலுலு லுலுலு லுலுலு லுலுலு
 லுலுலு லுலுலு லுலுலு லுலுலு
 லுலுலு லுலுலு லுலுலு லுலுலு
 லுலுலு லுலுலு லுலுலு லுலுலு
 லுலுலு லுலுலு லுலுலு லுலுலு

லுலு லுலு லுலு லுலு லுலு
 லுலு லுலு லுலு லுலு லுலு
 லுலு லுலு லுலு லுலு லுலு
 லுலு லுலு லுலு லுலு லுலு

ஊநாழி யஜ நிஜதி வரூண வாயு கூவெர
 ஈஸ்ராந ப்ரஹு விஹு உஸஜிகூஉஹ ஷெவதமணாஃ

வனகாஉஸ ரூஜாஃ சுஸ்மிந்நாஜ்ஜஷ்வவஸவஃ
 சூயஸி ஂஸகூ கொடரி ஷெவத மணாஸூ
 பக்ஷுஉஸபக்ஷ ஷொஉஸவஸர ஜனூ ஜஹாஜனூ
 உவஜனூ ஹுஂகார மடார வூஹாகார
 வஸயாகார வஷ்டார வளஷ்டார வஸு வ
 உஃவ வஸாமராஜ வஸுவஸூக ஜநொ
 வுஂஜுஹஂகார உரித ஹுதெநீய வாகூஉபாணி
 வாயுரூவஸூ வஉந மஜந ஷாந விஸமுநந
 ஸஷ ஹஸூ ரூவ ரஸ மஸ ப்ரொசூ க்ஷக்
 உக்ஷ ஜிஹா ப்ராண ப்ராண சுபாந வஸாந
 உஷாந வஸாந நாம கூஜூ க்ருகூர ஷெவஜத
 யநனூய ஹூ விஂமஹ வஸுஹுஂநா மாஸார
 சுவரிஜிஹா சுஹுஂவஹா யஸவஸூந் கூஹு ஸஂவிந்
 ஜயஸாணா ஸாண ஜுஹாயார வூயிஷாந
 ஜணிவஂரக சுநாஹத விஸூஜி சூஜூ வஹுதஹ
 ப்ரஹுரூபு விஷாஜத விஸுபஷாயு ஜஸஸாஜஸு
 பஜு மஜு பௌஷாஹுத நெயஸூயிக ஹொகாயத
 ஜீஹஂஸ ஜஸரணஸூஜ்ஜரித வாதஸூயந ஸஷ
 ஹஸூ ரூவ ரஸ சுஷாஜஸ ஷூதி விக்ஷுஹெஜ
 வஹுஂவரூண ஸ்ரீகணநாயஸு வாவஂத்
 ஹமவத் ஹக்ஷமஜு ஜூக ஜூநிஜந ஹுஜயாரவிந்
 நிவாவிந் நிதஸாநந் நிதஸுஹுஸாண மஂமாயர
 மணநாயக வீதராம விஷஜஹொஹந சூயஂவக
 ஷெவதமணாஃ

வகை மூவந ஸுஷி ஸூதி வம்ஹாஸ
 திரொஹவாநுமுஹ காரணஸு மமவதஃ
 ஸம்ஸுஸு கீ லாவிநொஹஸு
 உஹயஸாமஸயொஹுஸு மூத ஸுஹொஸு
 ஸும மூகாயாஃ ஹூரிணகெஹாஸ
 வாயஸுஹிமாமெ வீணாமாந ஹுஹெஸெ
 நாஹ ஸுஹுஹெஹெ விஹாஹாநஸு

(வஹூஹாஹா வஹெத விஹெஸுஸுஸு,
 மஹவஹூ ஹூவஹூ வஹெத ஹூ
 ஸுஹுஹுஹெஹெஸுஸு, வாவஹூ
 வஹுஹெஸுஸு, வஹூஹா ஹூஹூ வஹெத
 ஹூஹூ ஹூஹு)

ஹூஹூஹூஹூஹூ தீஹூஹூ ஹூ
 ஹூஹூஹூ ஹூஹூ ஹூஹூஹூ ஹூஹூ
 ஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூ
 ஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூ
 ஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூ
 ஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூஹூ

வஹூ தாஹூஹூஹூ ஹூஹூஹூ ஹூஹூஹூ
 ஹூஹூஹூஹூ

கூட்டு

- 1 உறிகாரால நாமயஜெதாவவீத
வாஸாஃகூஸயர வயுஹாஃவா வசெத
விசிவிவெஸர வசுஃஹ
நவ
- 2 ஸ்ரீஜ்ஜகூழிண கெதாவாவ வசுஹ
வாஹநாஸுஃ சுயநாஸீஸர வசுஃஹ
- 3 சித்யுயுர வாஹநாஸுஃ ஸகூஹவ வயு
ஜெவவெநா வசெத வுஃவ்ஹுணு வசுஃஹ
- 3 ஹஃவாவஹந பஜாவந ஹஃவயுஜரய வரவசு
வசெத வ்ஹுஜெவ வசுஃஹ
- 4 மரூலவாவஹந பனாயுயயர ஹஃகூ
ஜஹாஃகூ வசெத ஸ்ரீநஹாவிஹா வசுஃஹ
- 5 ஜூநஹஜ ஹஃரிஜாஹஜ காஹகா வசெத
வீரஹஜெஸர வசுஃஹ
- 6 வெநராவத வாஹநாஸுஃ துயவ்ஹிஃஸகூ கெஹ
ஜெவதா வசெத ஜெவெநு வசுஃஹ
- 7 வஃணு வுஃஹுஹாஜெவீ வசெத
ஹரிஹரவுஃ வசுஃஹ
- 8 ஹநுஹி யஜநிஜதி வரூண வாயு குவெர
ஃஸாநாஜி சுஹஜிஹா வசுஃஹ

9 பூராவூர் ஜாஹெஸூர் களஜார் வெவ்வூர் வாராவூர்
ஊநூரூர் உாஜூரூர் ஸபூத ஜாதூகா ஸஜூஹூ

10 ஊஜூஸகூர் ஜூநூஸகூர் கியூஸகூர் ஸஜூஹூ

11 சுஷூகூடூர் உாமிந் பியூவூதூதூகூரூர்
ஹூஸூவூஸூ ஸஜூஹூ

12 வூஜூ ஜூஜூரூ ரூஜூ கூகூ கூவூகூரூர்
ஹூவூகூரூர் ஹூவூஜூந் ஸவூஹூதூஜூந்
ஜூநூநூந் ஊதூஜூ நவூகூயூஸூஹூ

13 மூயூ ஸூவூதூ ஸூஸூதூ ஸஜூஹூ

14 ஹூஹூயூதூ பூஹூயூரூர் உநூயூரூர்
கூஸூரூரூ ஹூஜூதூ கூதூயூந் கூயூரூதூ
ஜூஹூமூயூஜூ நவூமூ ஸஜூஹூ

15 சுணூஜூவூகூ ஹூவூஜூவூகூ மூரூஜூவூகூ
ஜூஹூஜூவூகூ ஸூஸூகூவூகூ வூஸூகூவூகூ
பூகூகூஜூவூகூ பூவூதூவூகூ
சுஷூவூயூஸூ ஸஜூஹூ

14 சுவூணூ நூஜூயூ ஹூகூரூ

(கூஹூயூ, ஸூஜூ, பூநூ, யூரூகூ,
வூரூவூகூ, வூஹூகூ)

ஹூஸூ ஸஜூஹூ

சூர்வடாடி யொகாடி

வசூரெ லாமுக்கூடு கரதம கரெயெ
 வசூரெ லாமுக்கூடு கரதம கரெயெ
 லவடாடி லாமுக்கூடு
 லொடினெ வீரமுக்கூடு ஹூய வராவரிஜெ
 லுத காருண்டு முக்கூடு
 ஜிஹாமெ லதமுக்கூடு லசுமணமணா
 லுமெ கீதிமுக்கூடு
 லவடாமெ லளவெமுக்கூடு லவது தவவடாடி
 லவடா லாஜாஜெமுக்கூடு||

ரூவம் லுஹூண லீவடாயுரயிகம்
 விஹூ விவெகம் யநம்
 லாமு லளவெமுஹூர ஜமமகரம்
 லுளலாமநா லுஹூஜெ
 கரம் வலு லாமநு வீக்கூடு தநு
 லாயா லுகீதிமு லுஹூ
 வெதனெ நாஹவாஹநாஹி லதாரம்
 லொம சரிவாஹடாவமு||

லுயமு லளவெமுஹூ ருஹு லஹூ
 லுஹூஜெ ஜெஹூஜெ
 லுஹூஜெ லுஹூஜெ முஹூஜெ கரமுதாம்
 லுஹூஜெ லுஹூஜெ லுஹூஜெ
 ருஹூஜெ லுஹூஜெ கரமுதாம் விஹூஜெ
 கெது கமுஹூஜெ
 லுஹூஜெ லுஹூஜெ லுஹூஜெ
 லுஹூஜெ லுஹூஜெ லுஹூஜெ||

||மணவதி உவநிஷக||

ஷம் ஹம் கண்ணுலி: ஸுணாயாஜ ஜெவா: |
 ஹம் உஸுஜாகூலிய ஜுதா: ஹிஸுரெம் மெ
 வுஷுவா உ வஸுநுலி: வுஸுஜ ஜெவலிதம்
 யஜாய: ||

வவவநித ஹுநா வுஜஸுவா: வவநிந:
 உஷா விஸுவேலா: வவநி நவாசுஷுா சுரிஷு
 நேலி: வவநிநா ஸுஹஸுதி ஜுயாது | வவநி
 ஹவனா ஸுவனா | வவநி ||
 வ த

ஷம் மம் நுஸு மணவதயெ | கூஜெவ
 புகூசும் தகூலி | கூஜெவ செவம் சுதூலி |
 கூஜெவ செவம் யதூலி | கூஜெவ செவம்
 ஹதூலி | கூஜெவ வவம் வெலிதம் ஸுஹாவி |
 கூம் ஸாகூலாஜாதாவி நிதும் | ஜதம் வஜி | வதும்
 வஜி | சவ கூம் ஜா | சவ வகூரி | சவ
 ஸுராதா | சவ ஜாதா | சவயாதா |
 சவநுஜாநுலிஷு | சவ உஸுலாகி சவ
 ஜகூலிணாதாகி சவ உஸாதாகி சுவாதாநாதாகி
 சவ உஸுஜாதாகி சவாயாதாகி வவதுதொ
 ஜா | வாவி | வாவி வுஜனாகி கூம் வாலுஸம்
 ஜிநய: | கூஜாநுஜயஸும் ஸுஹஜய: | கூம்
 வஜிஜாநுஜிதீயாநி | கூம் புகூசும்
 ஸுஹாவி | கூம் ஜாநுயாநி விஜாநுயாநி
 வவம் ஜமஜிஜம் கூதொ ஜாயதெ வவம் ஜமஜிஜம்

கூதவ்விஷதி ஸவடி ஜமஜிஜ் கூயி மயஜெஷ்டி
 ஸவடி ஜமஜிஜ் கூயி ப்ரதெஷ்டி கூம்
 ஹஜிராபொநொநொநிொ நஹி கூம்
 உகூரி வாஹிஜிதாவஜாநி கூம் முண
 குயாதீதஃ கூம் ஜெஹகுயாதீதஃ கூம் கூா
 குயாதீதஃ கூம் ஜொயாபொ ஹிதொஷ்டி நிதும்
 கூம் ஸகிகுயாதீதஃ கூம் யொயிநொ யூயனி
 நிதும் கூம் ப்ரஹு கூம் விஷுஸும் ரூஷுஸும்
 ஹநுஸும் சுயிஸும் வாயுஸும் ஸுயுஸும்
 உநுஷாஸும் ப்ரஹு ஹுஹுஸுஸு ராவ ஷு

மணாஜிம் புவடிஜூஜாயடி வண்டாஜீந்
 தநநொரி சுநுஸாராஃ பரதரஃ சுஷ்டுநு
 ம்விதம் தாரண யுகம் வநதக தவநுஸு
 ரூவம் மகாரஃ புவடி ரூவம் சகாரொ
 ஜயுஜ ரூவம் சுநுஸாரஸூநு ரூவம்
 பிநுரூதர ரூவம் நாஜஸுபாநம் ஸம்ஹிதா
 ஸுபிஃ ஸெஷொ மாணஸ் விஷும மணக பிஷிஃ
 நுஷுயசீ ஷாஃ ஸ்ரீ ஜஹ மணவதிஷ்டுவதா
 ஷம் மம் மணவதய நஜி

வநகஜநாய விஷ்ஷொ வகூகுணாய யீஷ்ஷி
 தநொ ஜனிஃ ப்ரஹுயாசி
 வநகஜநம் உதுஹுஸும் பிஷுராணம்
 வாரஜம் கூஸம்

சு ஹயம் வரஹம் ஹவெஸு துயாநம்
உவ்ரிசுயஜிவ்

ரக்தம் இவ்வொஹம் சூவ்ய வஸுகண்டம்
ரக்தவாலஸம்

ரக்த மஹாநுத்ரிவாஹம் ரக்தவஸுவெஷு
வஸுவஜித்யு

ஸக்தாநுஸுவிநம் ஷெவம் ஜமதூரணஜஸுதம்
சூவிஸுதம் வஸுஷ்டாஜள வ்யக்யுதெஃ
வஸுவஜித்யு

ஹவம் யுயதி யொநித்யு வஸ்யாஹீ
யொமிநாஹம்

நஜொ வ்யாதவதயெ நஜொ மணவதயெ
நஜெ வ்யாதவதயெ நஜெஸு சுஸு இவ்வொஹாய
ஹசுஜனாய விஸுவிநாஸிநெ ஸிவஸுதாய
வரஹஜுத்யெ நஜொ நஜெ

ஹதஜயவ்யு ஸிஸொ யொஹீயதெ
ஸஸுஹஸுயாய சுஸுதெ ஸ ஸவ்யுதஸுவ
ஜெதெ ஸ ஸவ்யு விஸுஸுநு வ்யாஸுதெ ஸ
வ்யு ஜஹா வாதகொவவாதகாஸு வ்யுஜுதெ
ஸாயஹீயாநொ ஜிவஸக்யுதம் வாவம் நாஸயதி
வ்யாதஹீயாநொ ஸாஸிக்யுதம் வாவம் நாஸயதி
ஸாயம் வ்யாதஃ வ்யுஸுநாநஃ வாவொவாவொ
ஹவதி யஜுய்யு காஜ ஜொஹம் வ விநதி
ஹஜவ்யுஸுஷ்டாஸிஷ்டாய ந ஜெயம் யொ யஜி
ஜொஹாஜாஸுதி ஸ வாவீயாநு ஹவதி

ஸஹஸ்யவதநாஜம் யம் சாஜ ஜயீதெத் தம் தஜநெந
 ஸாயயெசி சுநெந மணவதிஜலிஷிம் உதி ஸ
 வாஜீ ஹவதி உதயநாஜநந ஜவதி ஸ
 விஜநாவாந ஹவதி ஐதயவடிண வாசும்
 ஸ்ரஹாஜநா உரணம் விஜநாந ஸிஹெதி
 கூஜாஉநெதி யொ ஜுவடாங்குஸெயடிஜதி ஸ
 வெஸுவணெ ஹவதி யொ ஞாஜெயடிஜதி ஸ
 யஸாவாந ஹவதி யொ ஜொஜக ஸஹஸ்யுண
 யஜதி ஸ வாஹித மஹவாஸ்பாதி யஸாஜ
 ஸஜிஜியடிஜதி ஸ ஸவடிம் ஹெதெ சுஷள
 ஸ்ரஹாணாந ஸஜிமீ மூஹயிகூ ஸாயடி
 வஉடிவீ ஹவதி ஸாயடிமூஹணெ ஜஹாநஜநா
 ஸ்ரஜிஜாஸனியள வா ஜஹா ஸஸிஜஜெஹா ஹவதி
 ஜஹாவிவநாந ஜுஉடிதெ ஜஹாஜொஹாசு
 ஸ்ரஜுஉடிதெ ஸ ஸவடிவிஹவதி ய ணவம் வெஜி
 ஐதயவநிஷிசி

கூசிராமா: பூகபிதலிவவா ஸாமவா சிவிதிபெவா
 ருடிரா: ஸீருடிரவாதிசூபூகபிதலிவவா ந: பூபய
 னு லளவெழு|| 12||

ஸஹசெய்யஸெ ஸ்ரீயணெநகாஸெகாஸெ
 லளசெநவஸெ ஹஸெ ஸ்ரீயஸெ வஸ்யஸெ யஸஸ
 செ ஹஸெ ஸ்ரீயணெ யநாயெ யதாயெ வெஸ
 ஸெ யுதிஸெ லீஸெ [க] செஹஸெ லவீயெஜா
 ஸெ லஸெஸெ ஸ்ரீஸெ லீஸெ ஸெ யஸெ ஸெ
 ஸெஸெஸெ ஸெஸெஸெஸெ ஸெஸெஸெ ஸெஸெஸெ
 ஸெஸெஸெஸெஸெஸெஸெ ஸெஸெஸெ ஸெஸெஸெ
 ஸெஸெஸெ ஸெஸெஸெ ஸெஸெஸெ ஸெஸெஸெ || [உ] ஸெ
 ஸெஸெஸெஸெஸெ ||

ஸெ நஸெ ஹவஸெ ருடிராய ||

நஸெஸெருடிரஸெஸெஸெஸெஸெஸெஸெ | நஸெஸெ ஸ
 ஸெஸெஸெஸெஸெஸெஸெஸெஸெ | யாஸெஸெஸெஸெஸெ
 ஸெஸெ ஸெஸெஸெஸெஸெஸெ | ஸெஸெ ஸெஸெஸெ
 ஸெஸெஸெஸெஸெஸெஸெ | யாஸெஸெஸெஸெஸெஸெ
 ஸெஸெஸெஸெஸெஸெஸெ | ஸெஸெஸெஸெஸெஸெஸெ
 ஸெஸெஸெஸெஸெஸெஸெ | யாஸெஸெஸெஸெஸெஸெ [க] ஸெஸெஸெ

ஸ்ரீமத் | சிவாஸ்திரி | து... தா... ரு... ரி... தீ... வ... வ... ன...
ம... | சிவெ... வ... லா... யிரி... ரா... வ... டா... வ... ரி... ய... ந... ல...
வ... டி... ஜ... ம... டி... ய... ள... ள... ரி... நா... க... ல... ச... | க... க... வ... டி... வ... டி... வ... த... டி...
ய... டி... ரி... டி... ரி... டி... டி... | க... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
ஸ்ரீ... ய... த... ய... த... த... | க... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
ஸ்ரீ... டி... டி... | ய... ய... ரி... ம... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
த... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
டெ... ய... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
வ... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
தி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
ஸ்ரீ... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
ஸ்ரீ... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
வ... | க... த... த... ய... ந... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
ய... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
க... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...
டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி... டி...

வெவ்வுருவதெயநம் : | சயாழலாநு விஸ்தஸ்யஸ்யயா
 வரிஸூ | நசிவெஸுசஸூயுபாயாநாதகாயபுஸுஸெ |
 உலாஹூததெநசோ வொஹூஹூநையநெ | வரி
 தெயநெநொஹுகிரஸூபுணசு வஸுத : | சுயொயஉ
 ஷாயஸூவாரொ சுஸநியெஹிதடி || [ச] ஹவெஸிஸிஷ
 வ உலாஹூநூலிஸகிஸ || * * * ||க||

* நசிவெஸு சஸூ ஹமவநிஸெஸூராய் சிஹாஹெவாய்
 குஸவகாய் சிவூநாநகாய் சிகாஹிசூராய் கா
 ஹாழிரூபாய் நகூணாய் சிதூஸூயாய் வவெஸூராய்
 வஹாஸிவாய் ஸூசிநூஹாஹெவாய் நசி : ||

ஊரீ: வாசீதநெ ||

யாஜுஷிநூரதூகரெ வடுவ-நாரயணாவ்யு
வாரூஷவடுகூழ் ||



வஹஸ்யஸீர்ஷாவாரூஷம் | வஹஸ்யவஹ
 வஸ்யவாச | வஹடுவீவீஸடுகொவ்யகூர் | சுத்யகிஷ்டுஸா
 ஜூலு | வாரூஷ வஸவெடல வவ-யு | யடுகுத ய்ய
 ஹய்யு | உதாரீதகூவெஸ்யஸாரநம் | யடுநநாதிருரஹதி
 வஸதாவநஸ்யுஷிஸீர் | சுதொஜ்யாயல்ஸ வடுரூஷம் |
 [க] வாடுராவஸ்ய வீஸூஹடுதாமி | தீவாடிஸ்யூரீதநி
 வி | தீவாடிஹடு உடுடுதூரூஷம் | வாடுராவஸ்ய
 ஹாவவாதுநம் | ததொ விஷ்டுக்ரூசீ | வாரூநாநஸ
 நெ சுவி | தஸூலிராபஜாயத | விராடுஜை சுயிவடுரூ
 ஷம் | ஸஜாதொ சுத்யுரிவூத | வஸூடிஹடுவீ ஸெயா வ
 ரம் | [உ] யதூரூடுஷண ஹவிஷா | டெவாயஜூகீதநத |
 வஸநொ சுஸ்யூவீடாஜ்யு | தீஷ்டு உஸ்யூரூவீ | வஸூ
 ஸ்யூவஸூரீயயம் | தீஸூவஸூரீயம் க்யகாம் | டெவா ய
 டுஜூஹநாநாம் | சுவஸூதூரூஷம் வஸூயு | தய்யூஜூ வ

ஸ்ரீ ஹிஷிபுளவந் | வாந்ஷணாதீமுதம் | [க] தெ
 க வெவா சயஜித் | ஸாப்யா பிஷயஸ்யெ | தஸ்யாப்யஜா ஸ
 வக்ஷமாநம் | ஸங்க்யதம் வ்யஷ்டாஜ்யிஷ | வஸாதிஸ ஸ்யால
 ஸுதெ வாயப்யாவ | ஸுரண்யாநீரீயஸ்யெ | தஸ்யாப்ய
 ஜ்யாய்வக்ஷமாநம் | பிவஸ்யாநி ஜிஜ்ரொ | மநூய்ஸி ஜிஜ்
 ரொ தஸ்யாநி | பஜிஸ்யஸ்யாநிஜாயத | [ச] தஸ்யாப்யா ஸஜி
 யத | யெ கெ யொஸ்யாநிதம் | மரவொஹ ஜிஜ்ரொ தஸ்யாநி
 தஸ்யாநிதா ஸஜிவயம் | யதூர்ஷய்யுதயம் | கதிபாவ்ய
 கஸ்யயந் | சிவஜிஷிஸ்ய களவாஹதி | காவதிராதி வா
 ஶ்வாலயெயுதெ | ஸுரஹணொஸ்யு சிவசீவஸீக | வர
 ஹதிராஜித்யு: ச்யுதம் | [ஊ] ஸுரூததக்ஷயு படுகெய்யுதி
 வக்ஷ்யாம ஸுதிஸ்யொ ஸஜிவயத | உருரீர சிவஸொ ஜிதம் |
 வஸொஸுதிஸ்யொ ஸஜிவயத | சிவாநிஸ்யுதயத | ஸு
 ணா உயாஸுஜிவயத | தாஹ்யாஸுஸீதநீஸ்யு | ஸ்ரீஹெ
 ஶ்யுளஸிவதத | வக்ஷ்யாஹதிஷிஷிஸ்யொஸ்யுதாநி | த
 ஶா ஹெகால கஸ்யயந் | [சு] வெஷாஹதெதம் வாந்ஷ
 ஶம் சிஹாத்யு | குஜித்யுஹிஷிஸ்யுஸ்யு வாரொ | ஸவ்யா
 ணி ஸுதிவாணி விஷித்யு யீஸம் | தாநிநி ச்யுஶ்வாநிஷிஷி

பரமேஸ்வர! பரமாத்மாவாய் நமஸ்கரிஷ்யே | ஸக்யம் ப்ருவி
 சாத ப்ருவிஸ்யத்வம் | ததேவவீதாந் த்ருத உஹவ்விதி |
 நாத்யு: வந்நா சய்தாயவிக்ருதே | பஜேந் பஜேயஜந்நே
 வாம் | தாமி பரீட்சாணி ப்ருயசிரந்யாவஸ்து | தெஹநாகம்
 சிவிரிசாநஸ்ததே | பத்ரு வத்ருவெஃ ஸாக்யாஸ்தி டேவா: ||
 [௭] வத்ருஸு: வாரொமுதொஜாயத க்யுதொக
 லப நால தெவ || * * * * ||௧||

சுய ஸ்ரீஸூக்யம் ||

ஹிரண்யவண்தாம் ஹரிணீம் ஸுவண்தர்ஜதஸ்ய ஜிபு |
 உந்நாம் ஹிரண்யீஷ்ட்வீஜா த்வெஷா சிசுவஹ || தாம் சிசுவஹ
 ஜாத்வெஷா ஹ்ஸீசந்வமாதிகீழ் | பஸ்யாம் ஹிரண்யவீஷ்ட
 பஜாசியம் வாருஷாநஹ்ய || சுஸ்வத்ருவ்தாம் நயசிக்யாம்
 ஹஸ்திதாடிப்யுவொயீநீழ் | ஸ்ரிபதேவீசுவஹ்யெஸ்ரீசீதா
 டேவீஷ்டுஷதாழ் || காண்டொஸூலிகாம் ஹிரண்யபூகா
 நாரிசாடிதாம் ஜீஷுநீ ஜூஷா த்வெயீநீழ் | வஜே ஸூலிகாம்
 வஜீஷணாத்நாசிரெஹாவஹ்யெஸ்ரீயீழ் || உந்நாம் ப்ருஹாவா
 ப்ருஸாவாஜீஷுநீம் ஸ்ரிபதேஷாகெ டேவஜீஷாசீசாராடி | தாம்
 வஜீநீஸாரணசீஹம்பூவ்ஷேஜுஷுஷ்டேஃ நஸ்யுதாஷாவ்ய
 ணெ || சூலிக்யெஷெஃ தவஸொயீஜாதொவநஸூதிஷ்வ
 வுஷொய்ய விஷ்டி: தஸ்ய ஹஸ்தி தவஸாநுஷநாரியா

நராபாஸு வாக்யா சகக்ஷீஃ || உபெவ்தா ராநெவலவஃ
கீதிபுஸிணிநாலஹ | ப்ராஹ்மபுத்தொவ்வி ராபெஷ்யு
வ்யிநு கீதிபுஸிநிநாநாதெ || வுபுதிவாலாநிதாநெஷ்யுஷா
சகக்ஷீநாஸயாப்யஹ | சம்விரகிநிஸ்யிநிநா வவபுஃ சி
ணபுஷெ நெ ம்யஹாசு || மஸு உராநாஃ ஷாராபரீஷாந்திநு
வாஷ்யாஷரீஷிணிஸு | ஂராஸுரீஃ வவபுஹபுதாநா ஜாநி
நெமாபஹ்யெ ந்ரிய்யு || சநவஃகாநிநாசுகிஷீவஹ்யுஷீ
நிமி | வஸுதநாஃ ராஸிநிநவ்யு சயிந்ரிய்யுதாபுஸஃ || கஷ்யு
நெந ப்ராஹ்மபுதா சயி வஸ்வகஷ்யு | ந்ரிய்யுஸாய நெ
காநெநிநாதரவடிநிநிஸு || சுவஸ்யஜநுஸிநிநிநிஷி
வஸநெ ம்யநெநி நிவநெலீஃநிநாநாந்ரிய்யுஸாயநெகாநெ
சூப்யுஃ வுஷ்யுநிணீ வுஷ்யு வஸுவணபுஃநெநிநிநி
நிஸு | வஸுபயபுஃ ஹிரணயீக்ஷீஜாநவெநெநி ச சுவஹ ||
சூப்யுபுஃகரிணீபுஷ்யு விஜ்யுஃ வடிநிநிநிஸு | உந்யுஃ
ஹிரணயீக்ஷீஜாநவெநெநிசுவஹ || தாநிசுவஹ ஜிந
நெநெநி அக்ஷீநிநவநிநிஸு | பஸ்யுஃ ஹிரணயீபுஷ்யு
ஜாநெநி நாவஸ்யுஸுநி விநெநய வுரூஷாநஹ்யு ||

சுய ஸ்ரீஸூக்தஸொஷம் ॥

யஸூஉயி: பூய்தொ மலிகா ஜுமூயாஜாஜு சிங்மழா
 ஸூக்தம் வஹுஸயவ்ஹஸ்ரீகாஸீஸூ ததஜ்ஜுவெச ॥ வஜாந
 தெ வஜ்ஜஹாராவஜாக்ஷீ வஜ்ஜஸம்ஹவெ | தநெஹஜலிவஜா
 க்ஷீயெந ஸளவ்யுஜ்ஜமாஜி மழா ॥ சுஸாஜாய்மொஜாய்யநஜாய்
 சிஹாய்தொ யந்நெஜுஷ்தாநெவிஸவ்யகாராஸுஜெஹி
 ஜெ ॥ வஜாநநெவஜ்ஜிவ்ஜ்வதெ வஜ்ஜிவ்யெவஜ்ஜிவ்யாயதா
 க்ஷி | விஸ்வியெ விஸூஜெநாநுகுஜெ க்ஷிதாஜவஜ்ஜம் சியி
 ஸநிபசஸூ | வாக்ஷவளசூயந ஸூநஜம் ஹஸூஸூபாடி ம
 வெநாய்ய | பூஜாநாம்ஹவீ சாதா சூயவ்ஜ்ஜஜெரொதூ
 ஜெ | யநஜித்யிவ்யந்வாய்யவ்யந்வூயெய்யா யநஜ்ஜஸூம் : |
 யநஜிநெயா ஸூஹஸூதிவ்யநூணம் யநஜ்ஜஸூதெ ॥ வெந
 தெய ஸொஜீம் விவ ஸொஜீம் விவதூ வ்யசூஹா | ஸொ
 ஜீம் யநஸூ ஸொஜிநொசிஹுந்ஜாதூஸொஜிநம் : | நகெயா
 யொநவஜாதய்யம் நகெயொமொ நாஸூமாஜிதி: | ஹவ்ஜிசூத
 வுணூநாம் ஹகாநாம் ஸ்ரீஸூக்தஜ்ஜுவெச ॥ ஸூஸூஜிநிவ
 யெஸுரொஜிஹஜெய யவயதாராஸூகதஸூபாஸூஸொஜெ |
 ஹவதி ஹரிவஜ்ஜெவெ சிநொஜெஜி சூமாவநஹுகிகரிவ்ய

வீரீரீமூழ் || விஷ்ணுவதீம் க்ஷிராநெவீம்சாயவீம்சாயவப்ரீ
 யாழ் | அக்ஷீம் ப்ரீயஸ்வீ நெவீந்நீரீரீயுதவத்ரீமாழ் ||
 சீமாரகக்ஷீயவீரீமெ விஷ்ணுவதீய யீரீமீ | தநெர் அக்ஷீ:
 ப்ரீயொடியாசு || ஸ்ரீவய்-பூரீயாய்-ஷ்ரீ ரீரொமு ரீவீயா
 மொவரீகம் சீமீயதெ | யாந்யூயநம் வஸூம் வஹூ
 வ்-சூ அஹம் சாதவக்ஷீயரம் தீவய்-ரீயாய்: || * *
 உதி ஸ்ரீஸூரிசுதஸெஷ: ||

ஸானீவநைகபூராமம்: ||

ஸநெர் ரீத்ரஸூஷ்ரூணம்: | ஸநெந்ர மவக்ஷயயூரீ | ஸந
 உநெந்ரவ்ய மவ்ஷுக்ஷீ: | ஸநெந்ர விஷ்ணூரூரூக்யூரீ: | நநெர்
 வ்ய ம்ஷுநெ | நரீநெவ்வாயொ | க்ஷநெவப்ரூத்யுஷ்ணூய்யூக்ஷாஸி |
 க்ஷநெவ ப்ரூத்யுஷ்ணூய்யூக்ஷவக்ஷீயூரீ | க்ஷநெவக்ஷீயூரீ | ஸத்யூ
 வ்ஷீயூரீ | தந்ரீவதூ | தகக்ஷாரீவதூ | க்ஷதூரீயூ |
 க்ஷதூ வக்ஷாரீயூ | ஓஷ ஸானீஸூஷ்ரீஸூ: || * *

ஸநெர் ரீத்ரஸூஷ்ரூணம்: | ஸநெந்ர மவக்ஷயயூரீ | ஸந
 உநெந்ரவ்ய மவ்ஷுக்ஷீ: | ஸநெந்ர விஷ்ணூரூரூக்யூரீ: | நநெர்
 வ்ய ம்ஷுநெ | நரீநெவ்வாயொ | க்ஷநெவப்ரூத்யுஷ்ணூய்யூக்ஷாஸி |

கார்டெய்ப்பு துவுண்டு ஊவாவிஷ்டு | சிதிரவாவிஷ்டு | ஸ்து
 சிவாவிஷ்டு | தநாரீவீச | தகாரீவீச ! சூவீதாழ்
 சூவீதகாரீவீச | ஓழு ஸாநிஸாநிஸாநி : || * *

ஸஹநாவதம் | ஸஹநளமுதகூ | ஸஹவீய்ப்பு
 ரவாவதெஹ | தெஜவீநாவீய் தசிஷூராவீயிஷாவதெஹ |
 ஓழு ஸாநிஸாநிஸாநி : || * * * *

தகோவாவெயாவோதி தாயாவாநுதி தாதெஸ்ய்வா
 வெதகோ தகோவாவெதகோவாவஹுதபெநிசீவீஷொ
 சிந்குஷொ சிந்குஷொ சிந்குஷொ சிந்குஷொ சிந்குஷொ சிந்குஷொ
 வதயீவராசுசிபாசு சிந்குஷொ சிந்குஷொ சிந்குஷொ சிந்குஷொ
 ஊ வெஸ்டுஷொவீஷாவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ
 வெஷு ஸூரிசீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ
 ஸூரி சூரிவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ
 விஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ
 விஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ
 விஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ
 விஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ
 விஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ
 விஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ
 விஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ
 விஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொவீஷொ

ணாவாநள சாரீரஹாலிஷ்டம் சியம் சநிஷெஷ்ய சியம் ஜநிஷெஷ்ய
 சியம் வஷ்யாதி சியம் வஷிஷ்யாதி சியம் சதீ நெ வெஷ்யே வாவ
 சூஷ்யாவல சூபூஷெஷ்யாம் சநூஷெஷ்யுஷ்ய ஸூஷீர ஷெ
 வ சவநூ சொஹாமெய விதரொநூநூஷெஷ்யா | ஒழு
 ஸாநிஸாநிஸாநி: || * * * *

தவ ஷூராவூஷீஷெஷ்ய மாதூஷூஷ்ய மாதூஷூஷ்ய
 வதயே | ஷெஷீஷூஷிநூஷ்யநம் | ஷூஷிஷூஷ்யஷெஷ்யா: |
 ஷூஷிஷூஷ்ய மாதூ ஷெஷ்யுஷ்ய | ஸஷூர சஷ்யா சிவஷெ | ஸஷூ
 நூஷெஷ்ய | ஒ ஸாநிஸாநிஸாநி: || உசி ஸாஷிவஶக்ய ||

சுட லெஷஸாநி: |

ஸனொ வாத்: வவதாம் ரீதாநிஸா ஸஹஸுவதுஸு
 ப்: | சுஹாநி ஸஹவநு ந ஸுலநாநி: ப்: சிப்யதாபு |
 ஸாஷாநொ வ்: ஸதுஸாநி: து: ஸிவாந
 ஸஹாநவ ஸாஸிபீகாஸாஸுதிநாநெய்யாநிஸாநி |
 ஸபாநெய வாஸஸி வாஸுநி வாஸுநிநொஹுபாஸுநிவா
 ஸொஸிஸிஹவாஸுஸஹுபாநெய்யாநிஸாநெய்யிஹ வய
 நிஸு: | ஸுதிஸாநி ஸுதிஸாநொ ஹுபாஸுநி
 ஸாஸிஸிஹவாஸுஸஹுபாநெய்யாநிஸாநெய்யிஹ
 வயநிஸு: | ஸுத வ ஹிஸெஷஜீவ்வாதவாஹிபு
 ஸுலஹி விஸுஸெஷஜெஷாநொநாநுத க ராய்ஸெ | ஸாவி
 ஸிள வாதள வாத ஸுலிஸொ ராஸாநவத்: | [க] ஸுஸெ
 சுதஸுஸாதாஸாநெய்யாநிஸாநெய்யிஹ | படிஸொவாத
 நெ மெஸெஷுதஸு நியிஸ் ஹித்: | தநொநொஷெஹி
 ஜீவஸெ தநொ நொ யெஸிஸெஷஜி | தநொ நொஹி
 ஸுலஹி வாத ஸுதாஸெஷஜி | ஸஹுஸெய்யாநெய்யிஹ

தி^யஃ | வ^யஸு^யவ^ணகா^ய உ^வவெ^{டி}நா^{ரி}ந்^{ரூ}ம்^ய வ^யப^யசெ^யபா^ய
 கீ^யயொ^ய நா^யகா^யநா^ய | க^யவ^யகா^யந^யத^யகு^யண^யகா^யஹி^ய வ^யகு^யகி^ய
 உ^யஸு^யகி^யஸு^யஸு^யஸா^யநி^யயெ^யவ^ய வ^யகா^யநா^ய | [க^ய] ச^யநெ^யநா^யசெ^ய
 வீ^யந^யகி^யஷ^யய^ய சூ^யவொ^யஹ^யவ^யந^யவீ^ய த^யயெ^ய ச^யயெ^யநா^யகி^யஸு^யவ^யந^ய
 ந^ய | ண^யஸா^யநா^ய வா^யய^யகா^யண^யஹி^யநீ^யஸா^யநீ^யஷ^யண^யநா^ய | க^யவொ^ய
 ய^யவா^யகி^ய வெ^யஷ^யஜி^ய | ஸ^யஸி^யசூ^யந^ய சூ^யவ^ய ஓ^யஷ^யய^ய ஸ^யந^ய
 ஓ^யகி^யசூ^யஸ^யவெ^யஸ^ய ஹ^யயி^யஸா^யயெ^யய^யகா^யஸா^யநெ^யஷி^ய ய^யஹ^ய
 வ^யய^யநி^யஷ^ய | சூ^யவொ^யஹி^யஷ^யக^யயெ^யஹ^யவ^யஸா^யந^ய உ^யகா^யஜெ^யக^யய^ய
 த^யக^ய | க^யவெ^யநா^யய^ய உ^யவெ^யஸ^ய | யெ^யவ^யஸி^யவ^யத^யக^யரெ^யஸ^யஸ^யஸ^ய
 ஹ^யஜ^யய^யதெ^யஹ^யந^ய | உ^யஸ^யகீ^யரி^யவ^ய க^யா^யத^யந^ய | த^யஸா^ய சு^யநீ^யக^யா^யக^ய
 வெ^ய ய^யஸ^ய ஹ^யய^யய^யநி^யய^ய | [ச^ய] சூ^யவொ^ய ஜ^யந^யய^யய^யந^ய | வ^ய
 யி^யவீ^யஸா^யநா^ய ஸா^யக^யநி^யநா^யஸா^யநா^ய ஸா^யக^யஸா^யநா^ய ஸா^யவ^யஸ^யய^ய
 த^ய | க^யந^யரி^யவ^யஸ^ய ஸா^யந^யக^யவா^யய^யநா^ய ஸா^யந^யக^யநெ^ய ஸா^யந^ய
 ஸா^யவ^யஸ^யய^ய | ஓ^யஸா^யநா^ய ஸா^யக^யக^யதெ^யந^ய ஸா^யநா^ய
 ஸா^யக^யஸா^யநா^யஸா^யவ^யஸ^யய^ய | வ^யயி^யவீ^ய ஸா^யநி^யந^யரி^யவ^ய
 ஸா^யநி^யஓ^யஸா^யநி^ய க^யஸா^யநி^ய ந^யவா^யந^யநி^யஸா^யநி^ய ந^யநி^யஸா^ய
 நி^யவ^யகா^யய^யஸா^யநி^ய நா^யகி^யத^யஸா^யநி^யஸா^யநி^யக^யஸா^யநி^ய க^யவ^யசூ^யணி^ய
 ஸா^யநி^யநா^யஸா^யநி^ய ரொ^யஷ^யய^யஸா^யநி^யவ^யக^யஸ^யய^யஸா^யநி^யய^ய

ஸாதி ரஜிஸாதி ரஸஸாதி: வாஸுஷஸாதிஸு-ஹஸா
 திஸு-ஹஸாஸாதிஸாதி ரெவ ஸாதிஸாதி செ-ஹஸு
 ஸாதி: | தயாஹஸாநா ஸஸாநா 3ஹுதிவசெ
 உதுஷசெவ ஸாதிஹஸாதி ஸாதி செ-ஹஸு ஸாதி: |
 வஹஸு ஹு ஸுதி ஸுதிவசெயா ஸுதிஹா ஸுதி
 ஸுதிஸுதிஸெதாதி செதிஹுநதிஹுநு 3ஹாஸ
 ஸுதிஹு ஸுதி ஸுதிவசெயா ஸுதிஹா ஸுதி ஸுதி
 ஸுதிஸுதிஸெதாதி 3ஹாஸாஸிஹ: | உதயாஸுஸாஸு
 ஹாஸாஸுயிநாஸ ரஸெநா தஹுஸு ஸுதி
 ஹாஸாஸு 3ஹுதாஸ ஹு | தயஸுசெ-ஹஸு தம் வா
 ஸுதிஸுதிஸுதி ஸுதிவசெயா ஸுதிஹா ஸுதி
 தஹாஸுஸுதிஸுதிஸுதி ஹாஸுதி ஸுதிஸுதி
 தஸுஸுதிஸுதி ஸுதிஸுதி ஸுதிஸுதிஸுதிஸுதி
 ஸுதிஸுதிஸுதி ஹாஸுதி ஸுதிஸுதிஸுதி [௩] ஸுதி
 ஹாஸுதிஸுதிஸுதி ஹாஸுதிஸுதிஸுதிஸுதி 3ஹுஸுதி
 ஹாஸுதிஸுதிஸுதிஸுதிஸுதிஸுதி ஹாஸுதிஸுதிஸுதி
 தம் | ஹாஸுதிஸுதிஸுதி ஹாஸுதிஸுதிஸுதி ஹாஸுதி
 ஹாஸுதிஸுதிஸுதிஸுதிஸுதி ஹாஸுதிஸுதிஸுதி

நன்றி நவில்கிறோம்

நாம் துயருற்றிருந்த காலமெல்லாம் ஆறுதல்களும் உதவிகளும் புரிந்த உறவினர் நண்பர்களுக்கும் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டோருக்கும் தொலை பேசியிலும், நேரிலும், முகநூல், மின்னஞ்சல் மூலமாகவும் அனுதாபம், ஆறுதல் தெரிவித்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் தன் இதயத்திலிருந்த எண்ணங்களை எழுத்துமூலம் தந்த எங்கள் வாத்தியார் அவர்களுக்கும் எந்த விக்னங்கள் வந்தாலும் விழிமூடாமல் கொஞ்சம்கூட அலுப்புப் பாராமல் எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக உற்றதுணையாக உடனிருந்து உதவி ஒத்தாசைகள் புரிந்துவரும் திரு விக்னேஸ்வரன் அவர்கட்கும் எங்கள் ஐயாவின் இயலாமை நேரங்களிலும் எங்கள் ஐயாவின் ஆத்மா மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் செல்லும் அந்த இறுதித் தருணத்திலும் தன் மனம் தளராது தடவிக் கொடுத்த அந்த நல்ல உள்ளம் திரு குமார் அவர்கட்கும் வைத்திய உதவிகள் செய்த வைத்திய கலாநிதிகளுக்கும் மட்டுமன்றி மற்றைய உதவிகள் செய்த அத்தனை உள்ளங்களுக்கும், குறுகிய காலத்தில் தமது பல வேலைகளுக்கு மத்தியிலும் இந்த நினைவஞ்சலி நூலைத் தொகுத்து அச்சிட்டு வழங்கிய கோப்பாய் சிவம் அவர்களுக்கும் நன்றிகள் பல கூறி விடை பெறுகிறோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்.

கீதாசாரம்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய்?

அதை நீ இழப்பதற்கு.

எதை நீ படைத்திருக்கிறாய்

அது வீணாகுவதற்கு.

எதை நீ எடுத்துக் கொண்டாயோ

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொருநாள் அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும்,

எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்—

